

வரிசை எண்	வருவாய் கிராமம்/ உட்கிராமம்	உரிமையாளர் பெயர் (ஆவணப்படி)	மறு அளவை எண்	பட்டா எண்	அளவு			குறிப்பு
					நீளம்	அகலம்	பரப்பளவு	
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)
உழவர்கரை தொகுதி:					மீ.	மீ.	ச.மீ.	
உழவர்கரை வருவாய் கிராமம்:								
1. அன்னைதெரெசா நகர் திருவாளர்கள் :								
	முதல் தெரு.	லெசாழ் தங்க பிரகாசம்	152/2A	359	79.30	6.10	484.00	வடக்கு-தெற்கு.
		லெசாழ் தங்க பிரகாசம்	152/2A	359	36.60	6.10	223.30	கிழக்கு-மேற்கு.

ஜவகர் நகர், 2017 டிசம்பர் மீ 13 உ.

M.S. ராமேஷ்,
ஆணையர்.

புதுச்சேரி அரசு காவல் துறை

ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு

புதுச்சேரி காவல் துறை தலைமை அலுவலகத்திற்குச் சொந்தமான பழைய தமிழ் மற்றும் ஆங்கில தினசரிகள் மற்றும் மாத, வார இதழ்களை விற்கும் பொருட்டு, ஆண்டு அடிப்படையில் (இந்த ஆண்டிற்கு 1-1-2017 முதல் 31-12-2017 முடிய) ஒரு கிலோவிற்கு சம்மதித்த விலையைக் குறிப்பிட்டு, மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன.

2. பின்வருமாறு ஒவ்வொரு இனத்திற்கும் தனித்தனியே ஒரு கிலோவிற்கான விலை விகிதம் எவ்வளவு எனக்குறிப்பிட வேண்டும்.

ஒரு
கிலோவிற்கான
விலை

- | | |
|---------------------------------|------|
| (1) பழைய தமிழ் செய்தித்தாள்கள் | .. ₹ |
| (2) பழைய ஆங்கில செய்தித்தாள்கள் | .. ₹ |
| (3) பழைய தமிழ் மாத/வார இதழ்கள் | .. ₹ |
| (4) பழைய ஆங்கில மாத/வார இதழ்கள் | .. ₹ |

3. அரக்கினால் மூடி முத்திரையிடப்பட்ட உறையின்மேல் “பழைய செய்தித்தாள்கள் மற்றும் மாத/வார இதழ்கள் வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளி ஆண்டு அடிப்படையில் [இந்த ஆண்டிற்கு 1-1-2017 முதல் 13-12-2017 முடிய]” என குறிப்பிட்டு காவல் துறைத் தலைமை அலுவலம், புதுச்சேரி என்ற முகவரிக்கு 13-3-2017 அன்று 14.00 மணிக்கு முன்பாக வந்து சேருமாறு அனுப்பி வைக்கப்படவேண்டும் அல்லது ஒப்பந்தப்புள்ளிகளை பெறுவதற்காக காவல் கண்காணிப்பாளர் (தலைமையகம்) அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் இடவேண்டும். அவ்வாறு அனுப்பப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் 13-3-2017 அன்று 17.00 மணிக்கு வருகைதந்திருக்கும் ஒப்பந்ததாரர்கள் முன்னிலையில் பிரித்துப்பார்க்கப்படும்.

4. ஒப்பந்தப்புள்ளி அனுப்புபவர்கள் முன்வைப்புத் தொகையாக (EMD) ₹ 1,000 (ரூபாய் ஓர் ஆயிரம் மட்டும்) காவல் கண்காணிப்பாளர் (தலைமையகம்) என்ற பெயருக்கு குறுக்கு கோட்டை வரைவு காசோலையை வங்கியில் பெற்று ஒப்பந்தப்புள்ளியுடன் (Tender) இணைத்து மூடிமுத்திரையிடப்பட்ட உறையில் வைத்து காவல் கண்காணிப்பாளர் (தலைமையகம்), காவல் துறை, புதுச்சேரி என்று முகவரியிட்டு அனுப்பி வைக்கப்பட வேண்டும் அல்லது ஒப்பந்தப்புள்ளி பெட்டியில் இடவேண்டும். ஒப்பந்தப்புள்ளி முடிந்தவுடன் வெற்றிபெறாதவர்கள் செலுத்திய முன்வைப்புத் தொகை திருப்பித்தரப்படும். வென்ற ஒப்பந்ததாரர்களுடைய முன்வைப்புத் தொகை அரசாங்க கணக்கில் முறைப்படி அவர்கள் பெயரில் காப்புத்தொகையாக வைக்கப்படும்.

5. வெற்றி பெற்ற ஒப்பந்ததாரர்கள் முழுத்தொகையினையும் உடனடியாக செலுத்தி பொருட்களை அவரது சொந்த செலவில் இவ்வலுவலக உத்தரவு கீடைத்த நான்கு நாட்களுக்குள் அலுவலக கட்டடத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால், அவர் செலுத்திய முன்வைப்புத்தொகை அரசாங்கத்தைச் சேரும். மேலும், அவர் மேற்கொண்டு பொருட்களை எடுத்துச்செல்லும் உரிமையை அந்த வருடத்தில் இழந்துவிடுவார். நான்காவது நாள் அரசு விடுமுறையாக நேர்ந்தால் வென்ற ஒப்பந்ததாரரின் விண்ணப்பப்படி எழுத்துமூலம் மறு வேலைநாள் வரை அந்தத் நாள் நீட்டிக்கப்படும். விற்பனை செய்யப்பட்ட பொருட்களின் அளவு, தரம் மற்றும் மதிப்பு சம்பந்தமாக எந்தவித உரிமைக்கோரலும் அனுமதிக்கப்பட மாட்டாது.

6. யாதொரு காரணமும் கூறாமல் அனைத்து அல்லது ஏதேனும் ஓர் ஒப்பந்தப்புள்ளியை மறுக்க கீழே கையொப்பமிட்டுள்ளவருக்கு முழு உரிமை உண்டு. ஒப்பந்தப்புள்ளி அறிவிப்புக்கான விதிகளை மீறி ஒப்பந்ததாரர்கள் செயல்பட்டால் முன்வைப்புத்தொகையாக செலுத்தப்பட்ட அல்லது காப்புத்தொகையாக வைக்கப்பட்டுள்ள தொகைகள் முடக்கி வைக்கப்படும்.

7. பொருட்களை அலுவலக நேரத்தில் மட்டுமே அப்புறப்படுத்த வேண்டும்.

8. விதிமுறைக்கு ஏற்ப விற்பனை வரி வசூலிக்கப்படும்.

9. வென்ற ஒப்பந்ததாரர் பழைய திசைச்சுரிகள் மற்றும் மாத, வார இதழ்களை எடைபோடுவதற்கு மின்னணு இயந்திரம் மட்டும் எடுத்துவர தம் சொந்த ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும். அந்த முறை கீழே கையொப்பமிட்டவரது திருப்திக்கேற்ப இருக்க வேண்டும்.

10. வெற்றி பெற்ற ஒப்பந்ததாரர் செலுத்திய காப்புத்தொகை ஒப்பந்தக்காலம் முடிந்தவுடன் திருப்பித்தர ஆவண செய்யப்படும்.

11. இது சம்மந்தமாக ஏதேனும் முரண்பாடு தோன்றினால் காவல் கண்காணிப்பாளர் (தலைமை அலுவலகம்) அவர்களின் முடிவே இறுதியானது மற்றும் சட்டத்திற்கு உட்பட்டது.

புதுச்சேரி, 2017 ஫ெப்ரவரி 18.

I.R.C. மோகன்,

காவல் கண்காணிப்பாளர் (தலைமையகம்).

**GOVERNMENT OF PUDUCHERRY
POLICE DEPARTMENT**

Puducherry, the 18th February 2017.

TENDER NOTICE

Sealed tenders offering the rate per kilogram are invited for the disposal of old newspapers and magazines (both Tamil and English) in the Office of the Director-General of Police, Puducherry on an annual basis, i.e., from 1-1-2017 to 31-12-2017.

2. The rate should be quoted for each item as follows:

	Rate per kilogram
(1) Old Tamil newspapers	.. ₹
(2) Old English newspapers	.. ₹
(3) Old Tamil magazines	.. ₹
(4) Old English magazines	.. ₹

3. The tenders in sealed cover should be described as "Tender for the purchase of old newspapers and magazines on an annual basis from 1-1-2017 to 31-12-2017" addressed and sent to the Superintendent of Police (HQ), Puducherry-605 001 so as to reach on or before 13-3-2017 at 16.00 hours or should be dropped into the Tender Box placed at Office of Superintendent of Police (HQ). of this Department

before the due date mentioned above. The tenders will be opened on 13-3-2017 at 17.00 hours in the presence of available tenderers.

4. The intending tenderers should enclose a Demand Draft for ₹1,000 (Rupees one thousand only) towards earnest money deposit drawn in the form of the SP(HQ), Puducherry along with the tender. The earnest money deposited by the unsuccessful tenderers will be refunded after the tenders are opened and decided, and those of the successful tenderer will be converted into security deposit, to be kept in Government account as per procedure.

5. In the event of successful tenderer failing to pay the cost in full and lift the newspapers and magazines at the agreed rate at their own expenses before the close of the fourth day counted from the date of receipt of communication from this office. The security deposit will be once and forever appropriated in favour of the Government and the concerned individual will lose the right of removal of the items for rest of the year also. If, the said fourth day happens to be a Government holiday, the deadline will be extended till the next working day on receipt of a specific request in writing from the tenderer. No claim about the quantity, quality and value of the sold goods will be admitted.

6. It may be noted that the undersigned reserves the right to reject any or all the tenderers without assigning any reason. Contravention of the rules of tender notice will result in the forfeiture of the earnest money deposit/security deposit.

7. The removal of items from the office shall be allowed only during working hours.

8. Sales tax will be collected as per rules.

9. The successful tenderer should make his own arrangements to weigh the old newspapers and magazines only with electronic weighing machine subject to satisfaction of the undersigned.

10. Action will be taken for refund of security deposit collected in respect of "non-defaulting tenderer" after the close of the current year 2016.

11. In case of any dispute, the decision of the Superintendent of Police (HQ), Police Department, Puducherry will be the final and legally binding.

I.R.C. MOHAN,

Superintendent of Police (HQ).

புதுச்சேரி கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியம்

மறு ஒப்பந்தப்புள்ளி மற்றும் ஏல அறிவிப்பு

இவ்வாரியத்திற்குச் சொந்தமானதும், பயனற்றதாகவும் கருதப்படும் Hero Honda Splendor வண்டியை 1999-ஆம் ஆண்டு மாடல் ரிஜிஸ்டர் எண் PY-01-N-4854 எப்படி உள்ளதோ அதே நிலையில் சீலிட்ட டெண்டர் மற்றும் பகிரங்க ஏலம் மூலம் விற்பனை செய்யப்படும். (Tender-cum-Auction Sale) தேவைப்படுவோர் சீலிட்ட டெண்டர் மற்றும் பகிரங்க ஏல விற்பனை படிவத்தினை பூர்த்தி செய்து சீலிட்ட கவரில் "Hero Honda Splendor" புதுச்சேரி வண்டியை வாங்குவதற்கான டெண்டர் என குறிப்பிட்டு வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி அலுவலகத்திற்கு நேரடியாகவோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ 10-3-2017 அன்று பிற்பகல் 3.00 மணிக்குள்ளாக கீடைக்கும்படி விண்ணப்பித்துக்கொள்ளலாம். சீலிட்ட டெண்டர் அன்று மாலை 4.00 மணியளவில் இதற்காக நியமிக்கப்பட்டுள்ள டெண்டர் கமிட்டியார் முன்னிலையில் பிரிக்கப்பட்டு பரிசீலிக்கப்படும்.

டெண்டர் அனுப்புமோர் டேவணித் தொகையாக ₹ 1,000 (ரூபாய் ஓர் ஆயிரம் மட்டும்) தலைமைச் செயல் அலுவலர், புதுச்சேரி கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியம் என்ற பெயரில் டிமாண்ட் டிராப்ட் அல்லது பேங்கர்ஸ் செக் அல்லது புதுச்சேரி கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியத்தின் காசாளர் இடத்தில் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளவும். அந்த ரசீதை/டிமாண்ட் டிராப்ட்/பேங்கர்ஸ் செக் விற்பனை படிவத்துடன் 10-3-2017 அன்று பிற்பகல் 3.00 மணிக்குள் டெண்டர் மற்றும் பகிரங்க ஏல விற்பனை படிவத்துடன் இணைந்து சமர்ப்பிக்க வேண்டும்.

Hero Honda Splendor PY-01-N-4854 வண்டியை பார்வையிட விரும்புமோர் கீழே கையொப்பமிட்டுள்ளவரிடம் முன் அனுமதி பெற்று அலுவலக நேரத்தில் பார்வையிடலாம். ஏல நிபந்தனைகள் மற்றும் படிவத்தினை அலுவலக நாட்களில் 10-3-2017 அன்று பிற்பகல் 1.00 மணிக்குள் பெற்றுக்கொள்ளலாம்.

புதுச்சேரி, 2017 *வருட* பிப்ரவரி *மீ* 20 *உ*.

G. கணேசன்,

தலைமைச் செயல் அலுவலர்.

பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து**ஆபத்தான நிறுவனங்கள்**

அறிவிப்பு

கீழ்க்கண்ட நபர் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து எல்லைக்குள் பின்வரும் தொழில் நிறுவனத்தை அமைத்துக்கொள்ள இக்கொம்யூன் பஞ்சாயத்தின் அனுமதி வேண்டுகிறார்.

வரிசை எண்	விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் முகவரி	நிறுவனம் அமைய உள்ள இடத்தின் முகவரி	உத்தேசிக்கப்பட்டுள்ள நிறுவனத் தயாரிப்பு/ செய்முறை	தேவையான மின் திறன்	ஆட்களின் எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
1	திரு. S. லோகசுந்தரம், (உரிமையாளர்), எண் 59, பாண்டி-கடலூர் மெயின் ரோடு, கிருமம்பாக்கம், பாகூர் கொம்யூன், புதுச்சேரி.	M/s. லோகா இண்டஸ்ட்ரீஸ், மறு அளவை எண் 93/2/A/1, பிள்ளையார்குப்பம் வருவாய் கிராமம், கிருமம்பாக்கம், பாகூர் கொம்யூன், புதுச்சேரி.	லேத், வெல்டிங் மற்றும் மில்லிங் ஒர்க்ஸ்.	3 குதிரைத் திறன்.	3

1973-ஆம் ஆண்டு புதுச்சேரி கிராமம் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துக்கள் சட்டத்தின் மூலமாய் புதுச்சேரி ஒன்றியத்து ஆட்சிப்பரப்பில் அமுலாக்கப்பட்ட புதுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்துக்கள் (உரிமம் மற்றும் அனுமதி அளித்தல்) விதிகள், 1976, பிரிவு 11-ன்படி இத்தொழில் நிறுவனத்தை நிறுவுவதினால் உண்டாகும் ஆட்சேபணைகள் ஏதேனும் இருந்தால், அவற்றை இந்த அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து பதினைந்து நாட்களுக்குள் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் அவர்களுக்கு எழுத்து மூலமாய் தெரியப்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

குறிப்பிட்ட காலவரையறைக்குள் பெறப்பட்ட ஆட்சேபணைகள் இக்கொம்யூன் பஞ்சாயத்தால் பரிசீலிக்கப்படும்.

பாகூர், 2017 *வருட* பிப்ரவரி *மீ* 14 *உ*.

கோ. செளந்திர ராஜன்.

ஆணையர்.